

பாஸ்கா 4ஆம் வாரம் - ஞாயிறு

முதல் ஆண்டு

திருப்பலி முன்னுரை

“நல்ல ஆயன் நானே, நிலை வாழ்வுக்கு அழைத்துச் செல்லும் வாயில் நானே” என இறை இயேசுவின் குரலை வெளிப்படுத்தும் இன்றைய பாஸ்கா காலம் நான்காம் ஞாயிறு திருப்பலி கொண்டாட்டத்திற்கு அன்புடனே அழைக்கின்றோம்.

தோரணமிட்ட வாயில்கள்

வீட்டுக்குள் பிரவேசிக்கப் பண்ணும்.

‘நானே வாயில்’ என்றுரைத்த இறைமகன் இயேசுவின் வார்த்தைகள்

நிலைவாழ்வுக்குள் பிரவேசிக்கச் செய்யும்.

இறைவனை வாயில்களாகக் கொண்ட

இதயத்தில் ஆலயத்தினை அமைப்போம்.

இன்றைய முதல் வாசகத்தில், பேதுரு “மனம் மாறுங்கள், திருமுழுக்குப் பெறுங்கள்; தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று எருசலேம் மற்றும் யூத மக்களை நோக்கி அழைக்கின்றார். திருமுழுக்கு என்பது நீரால் தூய்மைப்படுத்துவது அல்ல. தூய ஆவியால் அகத்தின் அழுக்குகள் அகற்றப்பட்டு, ஆண்டவரை அகமாகிய ஆலயத்தில் பிரவேசிக்கச் செய்வது. திருமுழுக்கின் மூலம் நாம் பெற்றுக்கொண்ட தூய ஆவியை, மனம் மாறுதல் மூலம் தூய ஆவியின் கொடைகளை நம்மில் நிலைப்படுத்திக் கொள்வோம்.

இன்றைய நற்செய்தியில், “நிலை வாழ்வுக்கான வாயில் நானே” என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்மை அழைக்கின்றார். ஆண்டவராகிய இயேசுவின் மூலம் மட்டுமே நிலைவாழ்வு பெற முடியும். ஏனைய ஆடம்பர வாயில்கள் திருடர்கள் பிரவேசிக்கும் வாயில்கள். அத்தகைய வாயில்கள் அனேகமுண்டு. தூய்மையான ஒற்றை வாயில் இயேசு என்பதை அறிந்துகொண்டு, இயேசுவை அடைவோம். பணம், பகட்டு, கர்வம், சாதி வெறி என அழிவுக்கான வாயில்கள் நம்முள் இருந்தால், திறக்க முடியாதபடி அடைத்து, இறை வாயிலை இதயத்தில் அமைப்போம். இறைவன் வருகைக்காக இதயத்தைத் திறப்போம். இச்சிந்தனைகளோடு இப்பலியில் இணைவோம்.

இறைமக்களின் மன்றாட்டுகள்

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. நானே வாழ்வுக்கான வாயில் என்றவரே எம் இறைவா!

எம் திரு அவையை வழிநடத்த நீர் தேர்ந்து கொண்ட எம் திரு அவைத் தலைவர்கள், பணியாளர்கள் வாழ்வுக்கான வாயிலை மக்கள் உணர்ந்து கொள்ளவும், தம் எளிமை வாழ்வு மூலம் இயேசுவைப் பிரதிபலிக்கும் கருவியாய் திகழ வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. மனம் மாறுங்கள் என்றவரே எம் இறைவா!

எம் நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள், அதிகாரிகள் நாட்டின் நிலைமை, மக்களின் எண்ணங்கள், வேதனை அறிந்து ஞானத்தோடு செயல்படவும், பொருளாதார சரிவிலிருந்தும் நோயின் பிடியிலிருந்தும் நாட்டினை மீட்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நல்லறிவு தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. குணமாக்கும் தெய்வமே எம் இறைவா!

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொடிய கொள்ளை நோயை அகற்றி, நோயினால் இறந்தோர் ஆன்மா இளைப்பாறவும், குடும்பத்தினர் ஆறுதல் பெறவும், மேலும் நோய்க்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, உலகை அழிவிலிருந்து மீட்கவும் வல்லமையோடு செயலாற்ற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. அன்பின் தெய்வமே எம் இறைவா!

எம் பகுதியில் கோடையின் தாக்கம் குறைந்து, மக்கள் மனமும் நிலமும் குளிர மழை பொழிந்து, பருவகால வேளாண்மை நடைபெறவும், நோய் தொற்று நீங்கி, மக்களின் இயல்பு வாழ்வு மீட்கப்படவும், குடும்ப அமைதி பெருகவும், பொருளாதாரச் சிக்கல் நீங்கி மகிழ்ச்சி பெருகும் வரம் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நன்றி: திருமதி ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாலூர்சத்திரம்.

“கடவுள் அன்பாய் இருக்கிறார்!” 1 யோவா 04: 16

மறைத்திரு. அமிர்தராச சுந்தர் ஜா.

info.arulvakku@gmail.com; + 91 843 802 1938; www.arulvakku.com